

வெடி உணி ஶாஶா

நாவ்வேத நன்மணிகள்



நீர்வேல்
சீவநீர் கா.சாஶம்பசுதாசீவக்குருக்கள்
ஶூபகார்த்த வெளியீடு

கபாநு மார்கழி 27

11-01-2004



ॐ

வெடி உணி ஜாலா

நால்வேத நன்மணிகள்

தேர்த்தெடுக்கப்பட்ட வேத மந்திரங்களும்
தமிழ் மொழியெழுதப்பட்டும்.

தொகுப்பு

- கோப்பாய் சிவம் -

நீர்வேலி

அரசகேசரிப் பிள்ளையார் கோவில் பிரதம குரு
சதாசார க்ரியாமணி
அமரர், சிவநீர்
கா. சாம்பசதாசீவக் குருக்கள் அவர்களின்
ஞாபகார்த்த வெளியீடு.

வெளியீடு:

சன்னாகம், மயிலணி

அமரர் பிரம்மநீர் கா. குகதாச சர்மா குடும்பத்தினர்.

சுபாநு மார்கழி 27

11-01-2004

அமரர் நினைவாக.....

நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேய. சாம்பசதாசிவக் குருக்கள் அவர்கள் விநாயகரின் பாதாரவிந்தங்களை அடைந்துவிட்டார். ஆயினும் அவரைப்பற்றிய எண்ண அலைகள் மீள மீள எழுந்து எம் மனக்கண்முன் நிழலாடுகின்றன.

எமது குடும்பத்தவர்களால் 'பெரியப்பா' என்று அன்போடு அழைக்கப்பட்ட அமரர் அவர்கள் எம் குடும்பத்திலே நிகழ்ந்த இன்ப துன்ப நிகழ்வுகளிலெல்லாம் கலந்துகொண்டு வழிப்படுத்திய சந்தர்ப்பங்களை இந்நேரம் நினைத்துப் பார்க்கிறோம்.


ஊரவர்களால் "குருக்கள்", "பெரிய ஐயா" என்று மதிப்புடன் அழைக்கப்பட்ட அமரர் அவர்கள் அரசகேசரிப் பிள்ளையார் ஆலய குருத்துவப் பணிகளிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்த பெருந்தகையராவர்.

இவ்வாறு ஆன்மீகப்பணிசெய்து ஊருக்கு வழிகாட்டியதோடு அன்போடு பழகி உறவுகளையும் மலரச் செய்த அன்னாரின் ஆத்ம சாந்திக் குப் பிரார்த்திப்பதோடு அவரின் நினைவாக இந்நூலைச் சமர்ப்பிக்கிறோம்.

மயிலணி,
சுன்னாகம்.

அமரர் கா. குகதாச சர்மா
குடும்பத்தினர்.

உ
நீர்வேலி
அரசகேசரிப் பிள்ளையார் கோவில்
பிரதம குரு
அமரர், சிவநீர்
கா. சாம்பசதாசீவக் குருக்கள் அவர்கள்



தோற்றம்:
10-09-1927

மறைவு:
02-01-2004

ஓம்

ஸ்ரீ மணையாய நம: |



மணவதி ஜ்யை: ||

ஓம் மணாநாங்கா மணவதிஃ ஹவாஜஹே
கவிஜ்ஜீநா ஊவஜனுவலஜம் ஜெஷ்டராஜம் வ்யஹ்ணாம்
வ்யஹ்ணவத சூநஸுணநஃ திவிவீஜ வலாஜநம் ||

கணபதி மந்திரம்

கணானாம் த்வா கணபதிஃ ஹவாமஹே கவிம் கவினா
முபமஸ்ர வஸ்தமம். ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆ ந: ஸ்ருண்வன்னூதிபீஸீத ஸாதனம்.

யஜுர்வேதம் 4.5

தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர்
பெற்றவரே. உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர்.
ஒப்பற்ற புகழ்படைத்தவர். முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர்.
வேதங்களுக்கு நாயகர். எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்களைக்
காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக.

||சூஃஸக ஜனூ 8||

ஓம் சூஃஸகம் யஜாஜஹு ஸுமயிஃ வுஹி
வயுநுஜிவயூமுகலிவ வாகநாக ஜதெநூஜுகூய
ஜாஜதாத^ஃ ||

தீரியம்பக மந்திரம்

ஓம். தீரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்.
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முகூய மாம்ருதாத்.

- சக்ல யஜுர்வேதம் 3.60

முக்கண்ணாகிய சிவபிரானைப் போற்றி வழிபடுகின்றோம். நறுமணம்
கமழ்வதும் புஷ்டியைத் தருவதுமாகிய வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து
விடுபடுவதுபோல மரணத்திலிருந்து விடுபடுவோமாக. ஆன்மீக நிலையிலிருந்து
விலகாமல் இருப்போமாக.

||சரிவ ஜனூ 8||

ஓம் நஜி ஸஃஹவெ உ ஜயொ ஹவெ உ நஜி ஸஃகராய
உ ஜயஸராய உ நஜி சரிவாய உ சரிவதராய உ ||
கூ

சிவமந்திரம்

ஓம் நம: சம்பவே ச மயோபவே ச நம: சங்கராய ச மயஸ்கராய
ச நம: சீவாய ச சீவதராய ச.

- யஜுர்வேதம் 4.5.8.1

உலக இன்பமாகவும் மோகூ இன்பமாகவும் இருப்பவரும் உலக இன்பத்தையும்
மோகூ இன்பத்தையும் தருபவரும் மங்கல வடிவினரும் தம்மை
அடைந்தவர்களைச் சிவமயமாக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

||ஸகரி உணு ||

ஊ் தெஜொஶலி தெஜொ ஶயி யெஹி|
வீய ஶுலலி வீய ஶு ஶயி யெஹி| ஶைலலி, ஶைல
ஶயி யெஹி| ஊஜொஶலி ஊஜொ ஶயி யெஹி|
ஶநுஶாஶலி ஶநுஶு ஶயி யெஹி| ஶலஹொஶலி
ஶலஹொ ஶயி யெஹி|

ஶம். தேஜொஸ் தேஜொ மயீ தேஹ். வீர்யமஸ் வீர்யம் மயீ
தேஹ். பலமஸ் பலம் மயீ தேஹ். ஶுஜொஸ் ஶுஜொ மயீ தேஹ்.
மந்யுரஸ் மந்யும் மயீ தேஹ். ஶலஹொஸ் ஶலஹொ மயீ தேஹ்.

சக்ல யஜுர்வேதம். 19.9

இறைவா, நீ ஆன்ம சக்தியாக இருக்கிறாய். எனக்கு ஆன்மசக்தியைத்
தருவாய். நீ ஶுழுக்க சக்தியாக இருக்கிறாய். எனக்கு ஶுழுக்க சக்தியைத் தருவாய்.
நீ உடல் சக்தியாக இருக்கிறாய். எனக்கு உடல் சக்தியைத் தருவாய். நீ தெய்வீக
சக்தியாக இருக்கிறாய். எனக்கு தெய்வீக சக்தியைத் தருவாய். நீ தைரியமாக
இருக்கிறாய். எனக்குத் தைரியத்தைத் தருவாய். நீ பொறுமையாக இருக்கிறாய்.
எனக்குப் பொறுமையைத் தருவாய்.

|| உமூ ஜை ||

தாஜமீ வண்டாஃ தவஸா ஜைஃ
நவெஸாஃ கஜ்வமெஷு ஜைஷாஃ | உமூ
ஷைஃ ஸாணஜஹஃ புவஷை வஸுதாஸி
தாஸை நஜை ||

தாமக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசனீம்
கர்மபலேஷு ஜைஷ்டாம். சூர்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே
சுதரஸி தரஸே நமஹ.

சூர்க்கா சூக்தம்

தைத்திரீய ஆரண்யகம் 4.10.2

அக்னி வண்ணம் கொண்டவளும் தவத்தினால் ஒளிர்வளும்
இறைவனுக்கு உரியவளும் செயல்கள், அவற்றின் பலன்கள் என்பவற்றில்
ஆற்றலாக உரைபவளுமான சூர்க்காதேவியை நான் சரணடைகிறேன். துன்பக்
கடலிலிருந்து எங்களைக் கரைசேர்ப்பவளே, எங்களைக் காப்பாய். உனக்கு
நமஸ்காரம்.

||அகூழீ உணு :||

கூரூவூவூாஃ ஈயூயூாஃ ஹூவூரி நூடி வூயூவூையூரிநீஃ
ஸ்ரீயஃ ஷேவீஃஉவஹூயே ஸ்ரீஃஜூ ஷேவீ ஜூஃஷூதாஃ||

கூாஃ லூவூாஹூரி தூாஃ ஹூரி ஈணூ வூாஃகூாஈாஃஜூஃ
ஜூஃஅஃஃ தூஃவூாஃ தவூயஃஃஃ வூஷேஹூரி தூாஃ
வூஷூவணூாஃ தூாஃஹூ வஹூயே ஸ்ரீயஃ||

அல்வபூர்வாஃ ரதமத்யாஃ ஹஸ்தீநாத ப்ரபோதீனீஃ. ஸ்ரீயஃ
தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர்ஜூஷதாஃ.

கூாஃ சூாஸீதாஃ ஹிரண்ய ப்ராகாராமார்த்ராஃ ஜீவலந்தீஃ த்ருப்தாஃ
தர்ஃபயந்தீஃ. பத்மேஸ்தீதாஃ பத்மவர்ணாஃ தாமஹூ
பஹ்வயேஸ்ரீயஃ.

ஸ்ரீகூக்தம். (தொகுப்பு)

முன்னால் குதிரைகளும் நடுவில் தேர்களும் புடைசூழ வருபவளும் யானைகளின்
ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக் கொண்டவளுமான ஸ்ரீதேவியை (இலக்குமி)
அழைக்கின்றேன். திருமகளே நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய்.

புன்முறுவல் தவழ்பவளும் பொற்கோட்டையில் உறைபவளும் கருணை
நிறைந்தவளும் ஒளி பொருந்தியவளும் மகிழ்ச்சி நிறைந்தவளும் மகிழ்ச்சியைத்
தருபவளும் தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளும் ஆனவள் யாரோ
அந்தத் திருமகளை இங்கே எழுந்தருமாறு பிரார்த்திக்கின்றேன்.

ஸாணி ஜனூர் ௧||
சாந்தி மந்திரங்கள்.

ஓம் | வுணுஜுஜு : வுணுஜுஜு
வுணுஜுஜு வுணுஜுஜுஜுஜுஜுஜு வுணுஜுஜு
வுணுஜுஜுஜுஜுஜு வுணுஜுஜுஜுஜுஜுஜுஜுஜு||
ஓம் ஸாணி : ஸாணி : ஸாணி :||

ஓம். பூர்ணமத: பூர்ணமீதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே.
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசீஷ்யதே.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

- ஈச, பிருஹதாரண்ய உபநிஷதங்களின் சாந்தி பாடம்.

இறைவன் பூர்ணமானவர். இந்த உலகம் பூர்ணமானது.
பூர்ணமான இறைவனிலிருந்தே பூர்ணமான உலகம்
தோன்றியுள்ளது. பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை எடுத்தபின்னும்
பூர்ணமே எஞ்சியுள்ளது.



ஓம் ஜயுவாதா ஜீதாயதே ஜயுகூரணி
 விரிபவஃ | ஜாயீநு_வஸு_வஃ_வகொடியீஃ | ஜயுநகத
 ஜுதொஷவி ஜயுஜதாயி_வஃ ரஜஃ | ஜயுஜுளரஸு_த
 நஃ விதா | ஜயுஜானொ வநஸுதிஜு_தயுஜா_தஃ சுஸு_த
 ஸுய_தஃ | ஜாயீ_வமு_வாவொ ஹவ_தஃ நஃ ||
 ஓம் ஸானிஃ ஸானிஃ ஸானிஃ ||

ஓம். மதுவாதா ரீதாயதே மதுகூரந்தி சீந்தவஃ. மாத்வீரநஸ்
 ஸந்த்வோஷதீஃ. மதுநக்தமுதோஷஸி மதுமத் பார்த்தவகும் ரஜஃ.
 மது த்யௌரஸ்து நஃ பீதா. மதுமான் நோ வனஸ்பதீர் மதுமாகும்
 அஸ்து சூர்யஃ. மாத்வீரகாவோ பவந்து நஃ.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


ஓம் ஸுக்ஷய விரும்புகின்ற நமக்குக் காற்று இனிமையாக
 வீசட்டும். நதிகள் இனிய நீருடன் ஓட்டட்டும். செடி, கொடிகள் வளம்பெற்று
 விளங்கட்டும். இரவும் பகலும் இனிமையைத் தரட்டும். பூமி இனிமையைத்
 தரட்டும். நமது தந்தையான வானம் இனிமையைப் பொழியட்டும். செடி, கொடிகளின்
 அதிபதியான சந்திரன் இனிமையாக இருக்கட்டும். பசுக்கள் அதிக பால்ப்
 பொழியட்டும்.

டொ தஊம் யொரூவூணீஊஹொ ஡ாதும் யஜூய
 ஡ாதும் யஜூவதயெ! டெஊவீ ஸவூரூஸூ நஃ
 ஸவூரூஊநூஊஊஊஃ! ஊயூஃ ஜீ஡ாதூ ஊஊஊஃ
 ஸஃ ஡ொ ஊஸூ ஊவஊஊ ஸஃ ஊதூஊஊஊஃ
 ஊஃ ஡ூஊஃ ஡ூஊஃ ஡ூஊஃ

ஓம். தச்சம் யூரூவூணீ஡ஹே. காகூம் யஜூய. காகூம்
 யஜூவதயெ. தைவீஸவஸ்தீ ரஸ்தூ நஃ. ஸவஸ்தீர் ஡ூஊஊஃஃ.
 ஊர்த்வம் ஜீகாகூ ஡ேஊஊம். சன்னோ. ஊஸ்தூ த்வீ஡தே.
 சஞ்சகூஊ஡தே.

ஓம் சூ஡்தீ: சூ஡்தீ: சூ஡்தீ:.

யார் ஡ங்கலத்தைத் தரூ஡வரோ, ஊ஡்த ஊரூவனை஡்
 ஡ிரார்த்தீக்கீரோம். யஜூஃ சிற஡஡ாக ஡ீரூவூரூ வேண்டுகீரோம். யஜூஃ
 ஊ஡்வரூக்காக வேண்டுகீரோம். ஡஡க்குத் தேவதைகள் ஡ன்஡ை ஊய்ய஡்டும்.
 ஡஡ீதர்கள் ஊலூரூக்கும் ஡ன்஡ை ஊண்டாக஡்டும். ஊஊ, ஊஊஊஃ ஡ேலூ஡ங்கீ
 வளர஡்டும். ஡஡஡ீ஡ூள்ள ஊரூண்டுகூல் ஜீவன்களூக்கு ஡ங்கலம் ஊண்டாக஡்டும்.
 ஡ூ஡்கூ கால் ஡ிரூணிகளூக்கு ஡ன்஡ை ஊண்டாக஡்டும்.




ஔயி ஔயாஃ ஔயி ஔயுஔாஃ ஔயுஔிஔஸுஔஔா
ஔயாஔுஔ ஔயி ஔயாஃ ஔயி ஔயுஔாஃ ஔயுஔு ஔஔுயஃ
ஔயாஔுஔ ஔயி ஔயாஃ ஔயி ஔயுஔாஃ ஔயி ஔஸுஔயுஔா
ஔுஔாஔஔா ஔயாஔுஔ

மயீ மேதாம் மயீ ப்ரஔாம் மய்யக்னிஸ்தேஔஔா ததாஔு. மயீ
மேதாம் மயீ ப்ரஔாம்மயீந்த்ர இந்த்ரீயம் ததாஔு. மயீ மேதாம் மயீ
ப்ரஔாம் மயீ ஔுர்யுஔா ப்ராஔஔா ததாஔு.

மேதா ஔுஔ்தம்
தைத்தீரிய ஔுரண்யகம் 4. 10.41-44

ஔள்ளுணர்வு, மஔ்கட்செல்வம். (வேதங்களைப் படிப்பதால் வருகின்ற)
தேஔஸ் இவற்றை அக்னிதேவன் எனஔ்குத் தரஔ்டும். ஔள்ளுணர்வு,
மஔ்கட்செல்வம், (புலனடஔ்கத்தால் வருகின்ற) வலிமை இவற்றை இந்திரன்
எனஔ்குத் தரஔ்டும். ஔள்ளுணர்வு, மஔ்கட்செல்வம். (எதிரிகளின் மனத்தில் பயத்தை
ஔண்டாஔ்குகின்ற) வலிமை இவற்றைச் ஔுரியன் எனஔ்குத் தரஔ்டும்.



ந தகு ஸூயெடூ லாதி ந உநு தாஸுகுடி
நெஜா விஶுதொ லாணி கூதொயு உயி: ||
தஜெவ லாண உநு லாதி ஸவடூ |
தஸூ லாஸா ஸவடூஜிஜஃ வி லாதி ||

ந தந்த்ர சூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்.
நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி:
தமேவ பாந்த மனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமீதம் வீபாதி

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் 6.14

அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை. மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை. இந்த அக்னி எங்ஙனம் பிரகாசிக்கும்? ஸ்வயம் பிரகாசமுள்ள அவனைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்கின்றன. அவனொளியாலேயே இவையனைத்தும் விளங்குகின்றன.



||சூ நொ ஹஜாஃ ஸுதகூ||


ஊர் சூ நொ ஹஜாஃ சூ தவொ யசூ
விஸுதொ ஹஜாஃ ஸுதகூ ஸுதகூ
நொ யசூ ஹஜாஃ ஸுதகூ ஸுதகூ
ஸுதகூ ஸுதகூ ஸுதகூ ஸுதகூ

ஓம். ஓ நொ பத்ரா: க்ரதவோ யந்நு விஸ்வதோ தப்தாலோ
அபர்தால உத்பித: தேவா நொ யதா ஸதமீத் வ்ருதே அஸந்ந
ப்ராயுவோ ரசுதாரோ தவே தவே.

ஓ நொ பத்ரா சூக்தம்.

ரீக் வேதம் 1.89

தீமை கலவாத, தடையற்ற, தடைகளை உடைக்கவல்ல, மங்கலமான
எண்ணங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மிடம் வந்துசேரட்டும். பக்தர்களைக்
கைவிடாத தேவர்கள் எப்போதும் நமக்கு இன்பத்தை வளர்ப்பவர்களாக, நம்மைக்
காப்பவர்களாக இருக்கட்டும்.



||சூ நொ ஶஜாஶ வஸூகூழ்||


ஶெவாநாஶ ஶஜா ஶஸூஶதீரூ ஶஜூயதாஶ
ஶெவாநாஶ ஶாதிஸூஶி நொ நிவதூதாழ் ஶெவாநாஶ
ஶஸூஶுஶ வஸூஶிஶ வயஶ ஶெவா ந சூயஶஶ
ஶுதிஸூஶ ஜீவஸூஶ

தேவானாஶ பத்ரா ஶஸூதீர் ரீஜூயதாஶ தேவானாஶ ராதிரபீ
நொ நிவர்த்ததாஶ. தேவானாஶ ஶக்யமுப ஶேதமா வயஶ தேவா ந
ஶுயு: ப்ரதீர்நகூ ஜீவஸூஶ.

ஶு நொ பத்ரா சூக்தஶ.

ரீக வேதஶ 1.89

மங்கலமான தேவர்களின் நல்லாசிகள் நம்மீது நிலவட்டும். அவர்களின்
வரங்கள் நமக்குப் பெருகட்டும். அவர்களின் நட்பு நமக்குக் கிடைக்கட்டும். இங்கே
நாஶ நீண்ட காலம் வாழ்வதற்கான ஶுயளை அவர்கள் நமக்குத் தரட்டும்.




||சுவ ஶ்டுண வுதூ||

யநெ ஶ்டுண வாஶா ஶ்டுணா வா ஶ்டுணா
ஶ்டுணா குண ஶ்டுணா வாஶா ஶ்டுணா
ஶ்டுணா ஶ்டுணா ஶ்டுணா ஶ்டுணா
ஶ்டுணா ஶ்டுணா ஶ்டுணா ஶ்டுணா||

யன்மே மனஸா வாசா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம்.
தன்ன இந்த்ரோ வருணோ ப்ருஹஸ்பதீஸ் ஸவீதா ச புனந்து புன:
புன:.

அகமர்ஷண சூக்தம்
ரீக்வேதம்.

மனத்தாலும் பேச்சாலும் செயலாலும், என்னாலோ என்னைச்
சேர்ந்தவர்களாலோ எந்தப் பாவச் செயல்கள் செய்யப்பட்டனவோ அவற்றை
இந்திரனும் வருணனும் ப்ருஹஸ்பதியும் சூரியனும் முற்றிலுமாகத்
தூய்மையாக்குவார்களாக.



||சுவாஸாஹ ஜீ: ||

ஊ! சுவஸ்தொ ஜா வுஜய!
குவஸொ ஜா ஜெஸாதி மூஜய!
ஜுவஸொஜா சுவஜதம் மஜய ||
ஊம் ஸாணி: ஸாணி: ஸாணி:!

ஓம். அசதோ மா ஸத் கமய.
தமசோ மா ஜ்யோதீர் கமய.
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

பீருஹதாரண்யக உபநிடதம் 1.3.28

உண்மையற்ற நிலையிலிருந்து உண்மை நிலைக்கு என்னை அழைத்துச் செல்வாயாக. அறியாமை இருளிலிருந்து அறிவுப் பேரொளிக்கு என்னை அழைத்துச் செல்வாயாக. மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருநிலைக்கு என்னை அழைத்துச் செல்வாயாக.





ॐ

வெடி உணி ஜாயா

நூல்வேத நன்மணிகள்

தேர்த் தொகுக்கப்பட்ட வேத மந்திரங்களும்
தமிழ் மொழியெழுந்தியும்.

நீர்வேல்

அரசகேசரிப் பிள்ளையார் கோவில் பிரதம குரு

சதாசார க்ரியாமணி

அமரர், சிவநீ

கா. சாம்பசதாசீவக் குருக்கள் அவர்களின்

ஞாயகார்த்த வெளியீடு.

தொகுப்பும்

கணினி வடிவமைப்பும்:

ப. சீவானந்த சர்மா B.A.(Hons)

கோப்பாய் சிவம்

ஸ்ரீவியா கணினி அச்சகம்

கந்தசாமி கோவில்டி

கிணுவில், கன்னாகம்.

☎ 021-222-6004

